

விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிறுவகத்தின் நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் தரக்கூடிய வகையில் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியற்ற அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லையாயினும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளக கட்டுப்பாடு தொடர்பான தெளிவொன்றை பெற்றுக்கொண்டேன்.
- பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தால் வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமானதாகவும் உட்சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் வெளிப்படுத்தல்கள் அடங்கிய நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்வைப்பும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிறுவகம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்களை சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 சட்டங்கள், விதிகள், மற்றும் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 11 ஆம் பிரிவு	நிறுவகத்திடம் உள்ள அனைத்து பணத்தையும் செய்தும் போது நிதி அமைச்சரினதும் உரிய அமைச்சரினதும் முன் அங்கீகாரத்துடன் முதலீடு செய்யப்பட வேண்டிய போதிலும் ரூபா 248,971,554 மற்றும் USD 1,157,293 தொகையான மிகை பணத்தை முதலீடு செய்யும் போது அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முதலீட்டிற்கான அங்கீகாரத்தினை வழங்கு மாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும் உயர்கல்வி அமைச்சிற்கும் ஏற்கனவே இ பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு கோரிக்கையை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக	நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் மிகை நிதியை முதலீடு செய்வதற்கு பொருத்தமான அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) 2018 நவம்பர் 26 ஆந் திகதிய 15/2018 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை	பொது முயற்சிகள் திணைக்களம் மற்றும் பொது திறைசேரியின் அங்கீகாரம் இன்றி 2019 ஆகஸ்ட் முதல் 2024 திசம்பர் வரையான காலப் பகுதியில் ரூபா 758,400 தொகை ஊழியர் அக்ரஹாரா காப்புறுதி பங்களிப்பாக தேசிய காப்புறுதி நிதியத்திற்கு நிறுவகத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.	நிறுவகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பங்களிப்பு பதவியணி நலன்புரியின் (Staff Welfare)" கீழ், குறித்த ஆண்டுகளில் பாதீட்டில் உள்ளடக்கி யுள்ளதுடன் அப்பாதீட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் அனுப்பி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக.	சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங் களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ) 2018 மே 18 ஆந் திகதிய UGC/L/2020 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடிதம்	அனைத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் முகாமைத்துவ சபையின் மொத்த அங்கத்துவம் அதிகபட்சமாக 11 உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கு முரணாக 2019 சனவரி முதல் 2024 திசம்பர் 31 வரையிலான காலப் பகுதியில் நடாத்தப்பட்டிருந்த 36 முகாமைத்துவ சபைக் கூட்டங்களுக்காக கூடிய எண்ணிக்கையான உறுப்பினர்களை மிகைத்து 02 முதல் 08 வரையான உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்ததுடன் அவர்களுக்காக மொத்தம் ரூபா 1,535,483 ஆன மேலதிக செலவினமொன்று நிறுவகத்தினால் செலவிடப்பட்டிருந்தது.	விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் தற்போது காணப்படும் வழிகாட்டியை திருத்தம் செய்தல்" என்ற தலைப்பில் விஞ்ஞாபான மொன்றை 26.04.2025 ஆந் திகதி நடைபெற உள்ள 185 வது முகாமைத்துவ சபைக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக	சுற்றறிக்கை அறிவுறுத்தல் களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) 2015 நவம்பர் 17 ஆந் திகதிய 15/2015 ஆம் இலக்க பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு வின் சுற்றறிக்கை	உள்ளக பரீட்சைகளை நடாத்தி 03 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வழங்க வேண்டுமென குறிப்பிடப் பட்டிருந்த போதும் 2022/2023 கல்வியாண்டில் 05 பாடநெறி களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு 04 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையான காலம் எடுக்கப்பட்டிருந்தது.	பரீட்சைப் பிரிவை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் பரீட்சைப் பிரிவு முழுமையாக செயற்படுத்தப்பட்டவுடன், தாமதமின்றி முடிவுகளை செயற்திறனாக வெளியிட முடியும் என்பதாக.	சுற்றறிக்கை அறிவுறுத்தல் களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 64,993,387 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 15,467,962 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 49,525,425 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஆண்டில் அந்நியச் செலாவணி பரிமாற்றல் நட்டம் ரூபா 36,039,585 ஆக இருந்தமை வட்டி வருமானம் ரூபா 41,155,310 ஆல் குறைவடைந்தமை அரசு மானியங்கள் கிடைக்காமை பிரதான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2017 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை காலத்திற்குரியதாக அறவிட வேண்டியிருந்த ரூபா 23,497,200 ஆன நிலுவை பாடநெறி கட்டணத்தை மீளாய்வாண்டு திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடுவதற்கு நிறுலகம் தவறியிருந்தது.	நிலுவைபாடநெறிக் கட்டணத்தை உடைய மாணவர்களுக்கு பரீட்சை விண்ணப்பங்களை வழங்காமல் இருப்பதற்கு நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிலுவையில் உள்ள பாடநெறி கட்டணங்களை பெருமளவில் வசூலிக்க நிறுவகத்திற்கு இயலுமாக முடிந்தது.	நிலுவை பாடநெறி கட்டணங்களை அறவிடுவதற்கு முறையான வேலைத் திட்டமொன்று செயற்படுத்த வேண்டும்
(ஆ) 2016 திசெம்பர் 31 ஆந் திகதி முதல் இருந்து வரும் 5 கல்வி சபைகளுக்குரிய ரூபா 260,459 ஆன மிகை நிதி ஏற்பாடும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்பட்ட 03 நிர்மாண வேலைகளுக்குரிய ரூபா 1,345,430 ஆன நிறுத்தி வைத்தல் தொகை 02 ஆண்டுகள் முதல் இருந்து வரும் செயலமர்வுகள், குறுங்கால பாடநெறிகள் மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய செலவினங்களின் கீழ் காண்பிக் கப்பட்டிருந்த ரூபா 169,075 தொகையையும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இந்தப் செயலமர்வு தொடர்பான இறுதி நிதிக் கூற்றுக்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நிதிக்குழு மற்றும் முகாமைத்துவ சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அதன் மூலம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் தொடர்புடைய மீதிகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதும் என்பதாக	நீண்டகாலமாக இருந்து வரும் மீதிகளைத் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) ரூபா 10,332,176 ஆன 03 ஆராய்ச்சி மானியங்கள் நிறைவு செய்யப்பட வேண்டிய குறித்த காலம் முடிவடைந்து 01 மாதம் முதல் 11 மாதங்கள் வரையான காலம் கடந்திருந்த போதும் ஆராய்ச்சிகளை பூர்த்தி செய்வதற்கு தவறியிருந்தது.

02 ஆராய்ச்சி திட்டங்களுக்கு காரம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், , ஒரு ஆராய்ச்சி திட்டம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதக.

ஆராய்ச்சி மானியங்கள் செயற்திறனாகப் பயன்படுத்தி மேலும் ஆராய்ச்சியை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.